



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,762 — THURSDAY, FEBRUARY 3, 1955

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices.—		Land Sales by the Settlement Officers.—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	191
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	197
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

CORRECTION

IN the schedule to the Order No 583 made by the Honourable Minister of Lands and Land Development, under section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, and published in Part III of *Ceylon Government Gazette* No 10,737 of November 26, 1954, substitute in line one of Column one of Column II, the words "Supplement No. 2" for "Supplement No 1"

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 42 OF 1955

Reference No LG 8/J/LLD/2598

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 22, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II

Description of Land

The Assistant Government Agent, Kegalla District, Lots 1 and 2 in preliminary plan A 722
or other officer authorized by him

191—J. N B 42263-849 (1/55)

E 1

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 43 OF 1955

Reference No. LD. 4739/J 54 L 180.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in preliminary plan A 2,086

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 44 OF 1955

Reference No. LA/LRO/53/3—J/LLD/98/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 24, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 18, 19, 25, 32, 33 and 34 in combined supplement No 1 to final village plans 11, 212, 214 and 215

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 45 OF 1955

Reference No. Q. 4076/J/AL/1614.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of the Schedule.

Colombo, January 26, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 3,476

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 46 OF 1955

Reference No. LA/LRO/54/81—J 54 L 131.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 26, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 40, 41, 42, 43 and 44 in supplement No. 1 to final village plan 2,526

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 47 OF 1955

Reference No. LA/7666/J/E/2615

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 27, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,264

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 48 OF 1955

Reference No. LD. 4605/J/E/2290

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 27, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 2,142

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 49 OF 1955

Reference No. LA/7660/J/E/2536.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 27, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 183 and 184 in supplement No. 1 to final village plan 1,122

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 53 OF 1955

Reference No. LB. 2178/J/TW/2933.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 20, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Matara District, or other officer authorized by him	Lot 428 in supplement No. 29 to final village plan 169

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 54 OF 1955

Reference No LD 2773/J/E/323.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 21, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	<i>II</i> Description of Land
The Government Agent, Eastern Province, or other officer authorized by him		Lots 1, 2 and 3 in preliminary plan A 1,029

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 55 OF 1955

Reference No, LD 1273/LE/J 54 E 466

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 20, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	<i>II</i> Description of Land
The Assistant Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him		A portion, in extent about 2 acres from the land called St. Margaret's Carolina Tea Estate, situated in Udapussellawa Village, Ragala Village Headman's Division, Walapane Divisional Revenue Officer's Division, Nuwara Eliya District; and bounded as follows — North, east and west by portions of the same land, South by Nuwara Eliya-Kirklees P. W. D. Road

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 56 OF 1955

Reference No. LH. 1048/J/TW/304/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 25, 1955

P. B BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	<i>II</i> Description of Land
The Assistant Government Agent, Kalutara District, or other officer authorized by him		Lots 1 and 2 in preliminary plan A 3,688

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 57 OF 1955

Reference No. Q. 4796/J 54/ S 320.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 3, 1955.

P. B BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	<i>II</i> Description of Land
The Government Agent, Western Province, or other officer authorized by him		A portion, in extent about 10 acres out of the land called Enderamulla Estate, situated at Pinnameda, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows — North by foot-path leading to the village Pinnameda and the land called Hedawakagahawatta, claimed by H. A. Jokin Appu and others; East by the V. C. Road leading to Pinnameda; South by Dalupitiya-Wattala P. W. D. Road, West by the land called Hedawakagahawatta, claimed by K. H. Simon Perera, and the land claimed by Wilathgamuwa, the remaining portion of the same land, the land claimed by Don Marshall and the land called Delgahawatta, claimed by N. William Perera, M. Peduru Rodrigo and J. M. Amarahamy.

No LD 4696.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two allotments of land called Banagemuduna *alias* Bogahatenna and Kahatakotuwa *alias* Pallegewatta, totalling in extent 3 A 1 R. 29 3 P, situated in Dikunmadawala Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, surveyed and described as lots 1 and 2 in preliminary plan A 2,167.

Ref No J/H/20/53.
Colombo, January 12, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent approximately 22 acres of the land called Deevilla Division of Dangan Estate, situated at Deevilla Village Matale South, Matale District, and bounded as follows:—

North by village lands;
East by Nikakotuwewatte and other village lands,
South by P. W. D. road and village lands;
West by Heenatiyawa and village lands

(2) A portion, in extent approximately 13 acres of the land called Deevilla Division of Dangan Estate, situated at Deevilla Village, Matale South, Matale District, and bounded as follows:—

North by village lands;
East by Imbulwela and village lands;
South by paddy field and village lands,
West by Hambakkarya's paddy field.

Ref. No. J 54 L353 VE,
Colombo, January 11, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An extent of approximately 150 acres out of the land called Nayapane Estate, situated in Kadadora village, Kotmale D. R. O's Division, Nuwara Ehya District; and bounded as follows:—

North by the southern boundary of a 50 acres block belonging to Nayapane Estate and Galdetta;
East by Doragala-ela and Doragalawela agala;
South by Nayapane Rubber Division and Nugawela Estate;
West by Riverside Estate and district boundary.

Ref. No. J/54 L435 VE—LE 364,
Colombo, January 11, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

LA 2959.

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land in extent about 7 2 acres, situated in Mullipotana village, Tampalakamam Pattu, Trincomalee District, bounded as follows:—

North by private paddy land of Mr. S. K. Ramalingam and Mr. T. Visuwanathan;
East and West by private paddy land of Mr. D. S. Bandara,
South by blocked out Crown land;

and claimed by—

- (1) Mr. S. K. Ramalingam, Alva North, Alva
- (2) Mr. T. Wisuwanathar Kurukkal, Pandit and Vidwan, Uduvil, Jaffna
- (3) Mr. D. S. Bandara, Bandara Building, North Coast Road, Trincomalee.

Ref. No. J54 L425,
Colombo, December 15, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**
Notice under Section 7

Reference No. LA 3455.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Preliminary plan No A 2,197. Village—Hunukete	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Opalgalla Group, Pallette Division	Rubber 45 years	The Opalgalla Tea and Rubber Estates, Ltd., Agents: Messrs. Carson, Cumberbatch & Co., Ltd., P. O. Box No. 24, Colombo; Superintendent: G.H. Moore, Opalgalla Group, Rattota		20	0	25
2	Do.	Rubber 45 years, cocoa 3 years interplanted	do.	do.	4	1	27
3	Do.	do.	do.	do.	0	2	4
4	Do.	do.	do.	do.	0	2	26
Total					25	3	2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing with deeds and other documents relating to the title of the land in question, before me at the Kachcheri, Matale, on March 14, 1955, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 7, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, January 26, 1955.

A. L. PERRERA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**
Notice under Section 7

Reference No. LP. 6438/LPA/70.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, acquisition of land for an Anicut across Thundola, Hattaka.—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Supplement No 1 to F. V. P. No. 576. Village—Uhanowita	Name of Claimant	Extent		
					A.	R.	P.
390	Olabodawatta	Rubber contains 7 trees 25 years	..	H. H. Ondiris of Uhanowita	0	0	2.8
391	Beriya	Paddy field contains channel	..	F. R. Jayanetti of Uhanowita	0	0	2.4
392	Olabodaudumulla	Paddy field contains 5 rubber trees 30 years	..	Nanderis Jayasinghe of Uhanowita	0	0	2.4
393	Beriya	Paddy field contains channel	..	M. Maharachchi of Uhanowita	0	0	3.3
394	Do.	do.	..	D. B. Athukorale of Uhanowita	0	0	2.6
395	Olabodawatte	Rubber contains 8 trees 25 years	..	D. S. Jayasinghe of Uhanowita	0	0	1.3
396	Olabodakumbure	Paddy field	..	do.	0	0	0.9
397	Do.	do.	..	do.	0	0	0.9
398	Olabodawatta	Garden contains 25 rubber trees 25 years, 12 arecanut trees 3-15 years, 1 jak tree 20 years, 1 gandel tree 20 years and 1 channel	..	do.	0	0	12.4
399	Beriya	Paddy field contains a channel	..	J. D. Martin Singho of Uhanowita	0	0	10.1
400	Mahalayadde	Paddy field contains a bund	..	P. K. Simon of Ritigala	0	0	20.9
401	Welapahalakumbure	do.	..	M. D. Saris of Mattaka	0	0	7.3
402	Do.	do.	..	J. D. Simon Singho of Uhanowita	0	0	4.1
403	Do.	do.	..	Athukorale Handy Singho of Uhanowita	0	0	20.1
404	Do.	do.	..	M. D. Panis of Uhanowita	0	0	25.4
405	Do.	Paddy field contains a channel	..	do.	0	0	2.4
406	Pollewewatta	Rubber contains 5 trees 10 years	..	Enoris Jayasinghe of Uhanowita	0	0	1.2
407	Do.	Rubber contains 14 trees 10 years	..	J. D. Erolis of Uhanowita	0	0	4.6
408	Pitaothale	Paddy field contains a channel	..	C. Jayasinghe of Uhanowita	0	0	9.9
409	Pollewewowita	Owita	..	J. D. Erolis of Uhanowita	0	0	1.5
410	Pollewewatta	Rubber contains 17 trees 30 years	..	F. R. Jayanetti of Uhanowita	0	0	4.6
411	Kekulama	Paddy field contains a channel	..	C. Jayasinghe of Uhanowita	0	0	7.7
412	Pollewewatta	Rubber contains 12 trees 30 years	..	J. D. Diyes Singho of Uhanowita	0	0	3.0
413	Kekulama	Paddy field contains a channel	..	J. D. Martin Singho of Uhanowita	0	0	2.9
414	Halgalayadde	do.	..	J. D. Erolis of Uhanowita	0	0	12.5
415	Pollewewatta	Rubber contains 7 trees 30 years	..	J. D. Endoris of Uhanowita	0	0	2.2
416	Do.	Rubber contains 13 trees 30 years	..	Charis Jayasinghe of Uhanowita	0	0	4.8
417	Hatharenpanguwewita	Owita contains a channel	..	J. D. Erolis of Uhanowita	0	0	5.4
418	Pamagakumbure	Paddy field contains a channel	..	B. A. Seners of Uhanowita	0	0	8.9
419	Pamagewatta	Garden contains 6 tea bushes	..	Charis Jayasinghe of Uhanowita	0	0	0.6
420	Durakandewatte	Garden contains 29 rubber trees 30 years	..	J. D. Erolis of Uhanowita	0	0	6.6
421	Wattabodapaththiya	Paddy field contains channel	..	D. P. Athukorale of Uhanowita	0	0	8.2
422	Do.	do.	..	J. D. Erolis of Uhanowita	0	0	9.4
423	Dolabodawatta <i>alias</i> Wattadrapaththiya	Rubber contains 2 trees 30 years	..	F. R. Jayanetti of Uhanowita	0	0	1.2
425	Dolabodapaththiya	Owita	..	J. D. Erolis of Uhanowita	0	0	0.8
426	Do.	Paddy field contains channel	..	J. D. Nanderis Singho of Uhanowita	0	0	3.3
427	Do.	Owita	..	do.	0	0	0.8
428	Dolabodawatta	Garden contains 11 rubber trees 20 years and 1 coconut tree 30 years	..	Nanderis Jayasinghe of Uhanowita	0	0	2.3
429	Dolabodawattepaththiya	Paddy field contains a channel	..	J. D. Thegis Appu of Uhanowita	0	0	11.9
430	Lundalangapaththiya	do.	..	Charis Jayasinghe of Uhanowita	0	0	3.5
431	Welapahalakumbure	Paddy field contains a bund	..	Encroachment by M. D. Saris Appu of Uhanowita	0	0	3.0
432	Do.	do.	..	Encroachment by J. D. John Singhe of Uhanowita	0	0	0.4
Total					1	2	0.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the Village Headman, Mattaka, on March 3, 1955, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 23, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 26, 1955.

C. VISWASAM,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LWA 20.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

P. P. A. 304—Kendalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dewatagederawatta, part of assessment No. 1, Ward Street	Pavement	Kataragama Dewale Trustee: T. B. Galagoda, Baanayake Nilame, Badulla	0 0 1.50

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on March 8, 1955, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 1, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, January 25, 1955.

D. ALUWIHARE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LWA/23.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No. 1 to F. V. P. 451—Madowita-Idamegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
280	Mahawatta	Garden 40 years, contains a spout with an underground filter pit and pipe, part of a channel, 1 bamboo bush, 1 hondapara tree, 1 locket tree, and 3 graveliya trees 3-20 years	B. C. Punchihamy, A. R. Menikhamy, A. R. Simonhamy, A. R. Janshamy, A. R. Pedrickhamy, A. R. Angohamy, A. R. Rajamantri, A. R. Yaschamy, all of Madowita-Idamegama, Wilsons	0 0 9.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Welimada, on March 7, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 26, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, January 25, 1955.

D. ALUWIHARE,
Assistant Government Agent.

Miscellaneous Land Notices

No. LK 2,377/17.

**TENDERS FOR A LEASE OF THE RIGHT TO TAKE
THE PRODUCE ON DAMBAKANDE ESTATE
ACQUIRED FOR ARMY CANTONMENT AT
PANAGODA, HABARAKADA, HOMAGAMA
AND PITIPANA VILLAGES**

TENDERS are invited for a lease of the right to take the produce on Dambakande Estate acquired for Army Cantonment and fully described in the schedule hereto, situated in Panagoda, Habarakada, Homagama and Pitipana villages.

2. All tenders should be sealed and addressed to the Government Agent, Western Province, Colombo 12.

3. Tenders should be either deposited in the tender box, which will be kept at the Kachcheri on the date of closing, or should be sent by registered post.

4. Tenders should be marked "Tender for the Lease of Produce on Army Cantonment, Dambakande Estate" in the left-hand top corner of the envelope, and should reach the Government Agent before 11 a.m. on February 25, 1955.

5. Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form.

6. All alterations and erasures must be initialed by the tenderers.

7. A deposit of rupees two hundred (Rs. 200) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an indenture of lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been

received by the tenderer if it has been sent by post addressed to or left at, the address given by the tenderer. Tenderers must, make their deposits for tender forms before 2 p.m. on February 18, 1955, and obtain the necessary forms in time as tender forms will not be issued thereafter.

8. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract.

9. The tenderer, whose tender is accepted, will be required to deposit, within ten days of receiving notice that his tender has been accepted, one-fourth of the amount tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

10. The indenture of lease, which the lessee will be required to execute, will contain the following conditions amongst others:—

- (i) The term of the lease shall be one year commencing from March 1, 1955.
- (ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month.
- (iii) The lessee shall not make any use of the soil of the land.
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease.
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing.
- (vi) Neither the lessee nor his workmen shall pick any immature nuts from the coconut trees on the land.
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained.

	Lot No	Extent			Description	
		A	R	P.		
(vii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing	7					
(ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom	8	0	3	7	Coconut, rubber and other plantations	
	9	0	0	7	Plantain bushes	
(x) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final.	14	1	0	8	Coconut and other plantations	
	15					
	16					
	17					
	18					
(xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon.	19	1	0	5	Rubber and other plantations	
	21	2	0	34	Coconut and other plantations	
	22					
	24					
30						
(xii) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but no compensation whatsoever	31	0	0	10	4 coconut trees	
	32	0	0	34	1 jak tree	
	33	0	0	53	Coconuts	
	34	0	0	11	Plantains	
	35	0	0	14	Vegetables	
	(xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent	36	145	3	12	Coconut, rubber and other plantations excluding the area (approximately 80 acres), bounded on the north-east and west by Main Circular Road, and on the south by the boundary of Siriyakande Estate; and the area within the fenced compound of P. W. D. building in lot 37
		37				
(xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of rubber trees, if and when he is required by the Rubber Controller to do so	38	0	0	39	2 Coconut trees	
(xv) The lessee shall be entitled to receive the coupons, if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land	39	0	2	13	Coconut and other plantations	
	40					
	41					
(xvi) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent	42	0	0	14	Rubber	
	44					
	45					
	46					
	47					
	48					
(xvii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expenses incurred, or for damages, or for any other cause or reason whatsoever						
(xviii) The lessee shall permit the Government Agent or the Director of Public Works or any officer authorised by the Government Agent, or the Director of Public Works in writing, at any time to enter and inspect the land and execute any work thereon						
(xix) The lessee shall permit the P. W. D. staff and labour, contractor's staff and labour to have access to the leased area in order to carry out any works that may be necessary in connection with the construction of the new Army Cantonment.						
(xx) The lessee to understand that large-scale construction works will be in progress on the land adjacent to the leased area, and this work must not be interfered with in any way						
(xxi) The lessee shall have access to the leased area only from the Panagoda side and from the village road on the eastern boundary of the leased area and he and his employees to be prohibited from entering the Siriyakanda Estate.						
(xxii) The lessee or his workmen shall not use bullock carts on the land or on any road in the area.						
(xxiii) Neither the lessee nor his workmen shall enter the leased area without valid entry passes obtained from the Officer Commanding Troops, Panagoda						
(xxiv) The lessee shall take suitable action to keep the land free from scrub jungle						
(xxv) The lessee shall be responsible for seeing that cattle (buffaloes, &c), are not brought into the leased area						

The Kachcheri,
Colombo, January 31, 1955.

W. PATHMANATHAN,
for Government Agent

No. LK 2377/16.

TENDERS FOR A LEASE OF THE RIGHT TO TAKE THE PRODUCE ON SIRIYAKANDE ESTATE ACQUIRED FOR ARMY CANTONMENT AT PANAGODA, HABARAKADA, HOMAGAMA AND PITIPANA VILLAGES

TENDERS are invited for a lease of the right to take the produce on Siriyakande Estate acquired for Army Cantonment and fully described in the schedule hereto, situated in Panagoda, Habarakada, Homagama and Pitipana villages

2 All tenders should be sealed and addressed to the Government Agent, Western Province, Colombo 12

3 Tenders should be either deposited in the tender box, which will be kept at the Kachcheri on the date of closing, or should be sent by registered post

4 Tenders should be marked "Tender for the Lease of Produce on Army Cantonment, Siriyakanda Estate" in the left-hand top corner of the envelope and should reach the Government Agent before 11 a.m. on February 25, 1955.

5 Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form

6 All alterations and erasures must be initialed by the tenderers

7 A deposit of rupees two hundred (Rs 200) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an indenture of lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. Tenderers must make their deposits for tender forms before 2 p.m. on February 18, 1955, and obtain the necessary forms in time as tender forms will not be issued thereafter.

8. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract

9. The tenderer, whose tender is accepted, will be required to deposit within ten days of receiving notice that his tender has been accepted, one-fourth of the amount, tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

Schedule

**DAMBAKANDA ESTATE PRELIMINARY PLAN
No A 2,543**

Lot No.	Extent			Description
	A	R	P.	
2	1	1	26	Coconut and other plantations
3	1	1	25	Coconut, rubber and other plantations
4	1	2	0	Rubber and other plantations
6	0	0	16	Vegetables

10. The indenture of lease which the lessee will be required to execute will contain the following conditions amongst others:—

- (i) The term of the lease shall be one year commencing from March 1, 1955
- (ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month
- (iii) The lessee shall not make any use of the soil of the land
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing
- (vi) Neither the lessee nor his workmen shall pick any immature nuts from the coconut trees on the land.
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained.
- (viii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing
- (ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any materials therefrom.
- (x) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final.
- (xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon.
- (xii) The lease shall be liable to termination one calendar month's notice being served on the lessee or left on the land. In such event the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but not compensation whatsoever
- (xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent
- (xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of the rubber trees, if and when he is required by the Rubber Controller to do so
- (xv) The lessee shall be entitled to receive the coupons, if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land
- (xvi) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent
- (xvii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expenses incurred, or for damages, or for any other cause or reason whatsoever.
- (xviii) The lessee shall permit the Government Agent or the Director of Public Works or any officer authorised by the Government Agent or the Director of Public Works in writing, at any time to enter and inspect the land and execute any work thereon.
- (xix) The lessee shall permit the P. W. D. staff and labour, contractor's staff and labour to have access to the leased area in order to carry out any works that may be necessary in connection with the construction of the new Army Cantonment
- (xx) The lessee to understand that large-scale construction works will be in progress on the land adjacent to the leased area, and this work must not be interfered with in any way
- (xxi) The lessee shall have access to the leased area only from the Panagoda side and from the village road on the eastern boundary of the leased area and he and his employees to be prohibited from entering the Dambakande Estate.
- (xxii) The lessee or his workmen should not use bullock carts on the land or on any road in the area.
- (xxiii) Neither the lessee nor his workmen shall enter the leased area without valid entry passes obtained from Officer Commanding Troops, Panagoda.
- (xxiv) The lessee shall take suitable action to keep the land free from scrub jungle
- (xxv) The lessee shall be responsible for seeing that cattle (buffaloes, &c) are not brought into the leased area.

11. No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.

12. The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

13. The plan of the lease land will be available for examination at the Kachechi, Colombo

14. Further particulars can be obtained from the Government Agent at the Kachechi, Colombo.

Schedule

Lot No	Extent			Description
	A	R	P.	
36	14	3	10	Coconut, rubber and other plantations area to the south of the road
49	0	0	32	Coconut and other plantations
50	0	1	17	Coconut and vegetables
52	125	1	33	Coconut, rubber and other plantations excluding the area within the fenced compounds of P. W. D. buildings and also the work site in extent approximately 7½ acres
56	4	1	24	Coconut and other plantations
57	1	3	4	Cinnamon, coconut and other plantations
58	0	2	38	Coconut and other plantations
64	3	3	20	Coconut and other plantations
65	2	1	29	Coconut and other plantations excluding the area within the fenced compound of the P. W. D. building
66	1	0	19	Coconut excluding the area within the fenced compound of the P. W. D. building
67	3	3	23	Coconut
68	17	1	17	Coconut, rubber and other plantations excluding the area within the fenced compound of the P. W. D. building
69	5	1	18	Coconut
70	14	0	18	Coconut excluding the area within the fenced compound of the P. W. D. building

The Kachechi,
Colombo, January 31, 1955.

W. PATHMANATHAN,
for Government Agent.

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය : ඇ.ඒ.ඩී 4696

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ ලබාගම්පහ කොරළේ දිනපිටබවල ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 3, රු 1, ප 29 3/4 වූ බහුතේමුදුන නොහොත් බෝගහතැන්න සහ කහටකොටුව නොහොත් පල්ලේගේ වත්ත නමැති ඉඩම් කැබලි දෙක නොහොත් බුලික ජ්.රු.ක් නො. ඒ 2,167, ලොරි 1 සහ 2 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම්

පී. බී. බුලත්තුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : ජේ/එච්/20/53

වම් 1955 ක් වූ ජනවාරි මස 12 වැනි දින කොළඹදීය

අංකය : ජේ 54 ඇ.ඒ. 353 විට්.

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) මහලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මහලේ දිවුල්ල ගමේ පිහිටි බත්තේ වත්තේ, දිවුල්ල කොටසින් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 22 ක් පමණ වූ බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

- උතුරට : ගම්මුත්තේ ඉඩම්,
- නැගෙනහිරට : නිකොටුවේ වත්ත හා ගම්මුත්තේ ඉඩම් ;
- දකුණට : ප්‍රසිඬ පාර හා ගම්මුත්තේ ඉඩම් ;
- බටහිරට : හිතරියාව හා ගම්මුත්තේ ඉඩම්.

(2) මහලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මහලේ දිවුල්ල ගමේ, පිහිටි බත්තේ වත්තේ දිවුල්ල කොටසින් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 13 ක් පමණ වූ බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම් —

- උතුරට : ගම්මුත්තේ ඉඩම් ;
- නැගෙනහිරට : ඉබුල්වෙල හා ගම්මුත්තේ ඉඩම්,
- දකුණට : කුඹුර හා ගම්මුත්තේ ඉඩම් ;
- බටහිරට : ගම්බත්තාරයාගේ කුඹුර

පී. බී. බුලත්තුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : ජේ/එච්/20/53

වම් 1955 ක් වූ ජනවාරි මස 11 වැනි දින කොළඹදීය

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදාම පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ කඩදොර ගමෙහි පිහිටි නායපතේ නමැති අක්කර 150 ක් පමණ විශාලත්වය ඇති ඉඩම, ඊට මායිම් —

- උතුරට : නායපතේ වත්තට අයිති අක්කර 50 ක් විශාල වූ ඉඩම් කොටසේ දකුණු දිග මායිම හා ගල් දැන්ත ;
- නැගෙනහිරට : දොරගල ඇ.ල සහ දොරගලවෙල අගල,
- දකුණට : නායපතේ රබර් කොට්ඨාශය සහ නුවරඑළිය වත්ත ;
- බස්නාහිරට : ඊවර්සයිඩි වත්ත සහ දිස්ත්‍රික්කයේ මායිම්

පී. බී. බුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : ජේ/54 ඇ.ඒ. 35 විට්-ඇ.ඒ. 364.

වම් 1955 ක් වූ ජනවාරි මස 11 වැනි දින කොළඹදීය

අංකය : ඇ.ඒ. ඒ. 2959.

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ තම්පලාගමුව පත්තුවේ මුල්ලිපොතායා යන ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 7 2 ක් විශාල වූ ඉඩම, ඊට මායිම් :—

- උතුරට : ඇස් කේ රාමලිත්ගම මහතාට සහ ටී විචුචාදන මහතාට අයිති කුඹුරු ඉඩම ;
- නැගෙනහිරට : සහ බස්නාහිරට . බී. ඇස්. බණ්ඩාර මහතාට අයිති කුඹුරු ඉඩම ;

දකුණට : කොටස් වෙන් කරන ලද රජයේ ඉඩම.
අයිතිකරුවන්ගේ නම (1) ඇස් කේ රාමලිත්ගම මහතා, අල්වෙඩි උතුර අල්වෙඩි, (2) ටී. විචුචාදන කුරුක්කාල් මහතා, පණ්ඩිත හා විද්විතාතුමා, උඹුල්ල, යාපනය ; (3) බී. ඇස් බණ්ඩාර මහතා, බණ්ඩාර ගොඩනැගිල්ල, උතුරු වෙරල පාර, ත්‍රිකුණාමලය.

පී. බී. බුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : ජේ. 54 ඇ.ඒ. 425.

වම් 1954 ක් වූ දෙසැම්බර් මස 15 වැනි දින කොළඹදීය.

ඇ.ඒ. ඒ 3455.

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
බුලික සිතියමේ නො. ඒ 2,197. ගම්—නුගුකාටේ කැබලි : 1.

ඉඩමේ නම : ඕපල්ගලවතුයා පල්ලේ තැන්න කොටස.
විස්තර අවුරුදු 45 ක් වූ රබර්
අයිතිකම් කියන්නේ : ඕපල්ගල රබර් හා තේ වතුයා ; ඒ ජනතවරු : කාර්තන් කම්බැච්චි සහ සමගම, නැ. පෙ. නො. 24, කොළඹ ; හුසිපිත්වෙත්තීන් ටිනාන . ජී එච් මුරට්, ඕපල්ගල වතුයා, රත්නොට.
ප්‍රමාණය අ. 20, රු. 0, ප 25

කැබැල්ල : 2

ඉඩමේ නම : ඕපල්ගලවතුයාය පල්ලේතැන්න කොටස.
විස්තර : අවුරුදු 45ක් වූ රබර්, අවුරුදු 3ක් වූ කොකෝවා.
අයිතිකම් කියන්නෝ : ඕපල්ගල රබර් හා තේ වතුයාය,
ඒජන්තවරු : කාර්සන් කම්බලාචාරි සහ සමාගම, තැ. පෙ. නො 24,
කොළඹ; සුපිරිස්වෙන්ඩන්විතැන ජී. එච්. මුවර්, ඕපල්ගල වතුයාය,
රත්තොට.

ප්‍රමාණය අ 4, රු 1, ප 27.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : ඕපල්ගලවතුයාය පල්ලේතැන්න කොටස
විස්තර : අවුරුදු 45ක් වූ රබර්, අවුරුදු 3ක් වූ කොකෝවා.
අයිතිකම් කියන්නෝ : ඕපල්ගල රබර් හා තේ වතුයාය,
ඒජන්තවරු : කාර්සන් කම්බලාචාරි සහ සමාගම, තැ. පෙ. නො 24,
කොළඹ; සුපිරිස්වෙන්ඩන්විතැන ජී. එච්. මුවර්, ඕපල්ගල වතුයාය,
රත්තොට.

ප්‍රමාණය අ 0, රු 2, ප 4

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : ඕපල්ගලවතුයාය පල්ලේතැන්න කොටස.
විස්තර : අවුරුදු 45ක් වූ රබර්, අවුරුදු 3ක් වූ කොකෝවා.
අයිතිකම් කියන්නෝ : ඕපල්ගල රබර් හා තේ වතුයාය,
ඒජන්තවරු : කාර්සන් කම්බලාචාරි සහ සමාගම, තැ. පෙ. නො 24,
කොළඹ; සුපිරිස්වෙන්ඩන්විතැන ජී. එච්. මුවර්, ඕපල්ගල වතුයාය,
රත්තොට.

ප්‍රමාණය අ 0, රු 2, ප 26

එකතුව : අ. 25, රු. 3, ප. 2.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් ඉඩම්වලට අයිති ඔප්පු හා වෙනත් ලියකියවිලි සමග
බලය ලත් අයවලුන් හෝ 1955 අග ඔරුතු මස 14 වැනි දින පෙරවරු
10 30ට මාතලේ කව්වේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1955 අග ඔරුතු මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ
යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගීත්වය, එකී ඉඩම් ලබාගැනීම
හැකි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ
මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි
කින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇල්. පෙරේරා,

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වර්ෂ 1955ක් වූ ජනවාරි මස 26වෙනි දින

මාතලේ කව්වේරියේදීය

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණයන්හි සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයන්

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ
(සංශෝධිත) ආඥාපණයන්හි සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණයන් 7 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ බෙහෙවින් දැනුම්දී සිටීම.

පොදු කටයුත්ත : ගන්තක පැනිවේලි සහ අමුණක් සෑදීම සඳහා.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

පිහිටීම : ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිට කෝරළේ
උහන්ඹවිට නමැති ගමෙහි

සිතියම : නො 576 අවසාන ඉරිමිය සිතියම—අතිරේක නො 1
කැබලි : නො 390 සිට 432 දක්වා

කැබැල්ල : 390.

ඉඩමේ නම : මලබොඩවත්ත
විස්තරය : අවුරුදු 25ක් වූ ගස් 7ක් ඇති රබර් ඉඩම
අයිතිකම් කියන්නා : නො 171, 951 නම්වරය දරන 'ටයිටල්'
සිතියමේ කැබලි 161 සහ 169—උහන්ඹවිට එච් එච් මන්දිරස්
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2 8

කැබැල්ල : 391.

ඉඩමේ නම : බෙරිය
විස්තරය : ඇලක් ඇති කුඹුර.
අයිතිකම් කියන්නෝ : කැබලි නො 169 කොටසක්—උහන්ඹවිට
ඇල්. ආර්. ජයනෙත්ති; ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
ප්‍රමාණය, අ. 0, රු. 0, ප. 2 4.

කැබැල්ල : 392.

ඉඩමේ නම : මලබොඩවත්ත
විස්තරය : අවුරුදු 30ක් වූ රබර් ගස් 5ක් ඇති කුඹුර
අයිතිකම් කියන්නා : කැබලි නො 169 කොටසක්—උහන්ඹවිට
නන්දිරස් ජයසිංහ
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 2 4

කැබැල්ල : 393.

ඉඩමේ නම : බෙරිය
විස්තරය : ඇලක් ඇති කුඹුර
අයිතිකම් කියන්නා : කැබලි නො 169 කොටසක්—උහන්ඹවිට
ඇම්. මහආරච්චි, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 3 3.

කැබැල්ල : 394.

ඉඩමේ නම : බෙරිය
විස්තරය : ඇලක් ඇති කුඹුර
අයිතිකම් කියන්නා : කැබලි නො 169 කොටසක්—උහන්ඹවිට
ඩී. ඩී අතුකෝරුල, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 2 6.

කැබැල්ල : 395.

විස්තරය : මලබොඩවත්ත
විස්තරය : අවුරුදු 25ක් වූ ගස් 8ක් ඇති රබර් ඉඩම
අයිතිකම් කියන්නා : 379,635 ටයිටල් සිතියමේ කැබලි 163
කොටසක් සහ කැබලි 169—උහන්ඹවිට ඩී. ඇස්. ජයසිංහ.
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 1 3

කැබැල්ල : 396.

ඉඩමේ නම : මලබොඩවත්ත.
විස්තරය : කුඹුර
අයිතිකම් කියන්නා : කැබලි 169 කොටසක්—උහන්ඹවිට
ඩී ඇස්. ජයසිංහ.
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 9.

කැබැල්ල : 397.

ඉඩමේ නම : මලබොඩවත්ත.
විස්තරය : කුඹුර.
අයිතිකම් කියන්නා : කැබලි 169 කොටසක්—උහන්ඹවිට ඩී ඇස්.
ජයසිංහ.
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0 9

කැබැල්ල : 398.

ඉඩමේ නම : මලබොඩවත්ත
විස්තරය : ඉඩමෙහි අවුරුදු 25ක් වූ රබර් ගස් 25ක්ද, අවුරුදු 3-15ක් වූ
පුවත්තස් 12ක්ද, අවුරුදු 20ක් වූ කොස් ගසක්ද, අවුරුදු 20ක් වූ
ගන්දෙල් ගසක්ද, ඇලක්ද තිබේ
අයිතිකම් කියන්නා (379,636 ටයිටල් සිතියමේ) කැබලි 164න්
කොටසක් සහ 168 කොටසක්ද, 169 කොටසක්ද වේ ; උහන්ඹවිට
ඩී. ඇස්. ජයසිංහ; ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 12 4.

කැබැල්ල : 399.

ඉඩමේ නම : බෙරිය
විස්තරය : කුඹුරෙහි ඇලක් තිබේ.
අයිතිකම් කියන්නෝ : කැබලි නො 169 කොටසක්—උහන්ඹවිට
ජේ. ඩී මාවන්; ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 10.1.

කැබැල්ල : 400.

ඉඩමේ නම : මහලියද්ද.
විස්තරය : වේල්ලක් ඇති කුඹුර.
අයිතිකම් කියන්නෝ : කැබලි නො. 138 කොටසක්—පිරිගල පී.
පී. කේ. සයිමන්; වේල්ල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 20 9

කැබැල්ල : 401.

ඉඩමේ නම : වෙලපහල කුඹුර
විස්තරය : වේල්ලක් ඇති කුඹුර
අයිතිකම් කියන්නෝ : කැබලි නො 138 කොටසක්—ගන්තක ඇම්.
ඩී. සාරිස්; වේල්ල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 7 3.

කැබැල්ල : 402.
 ඉඩමේ නම : වෙලපහල කුඹුර
 විස්තරය වේල්ලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ. නො 82 කොටසක්—උගන්වීමට පේ ඩී පේන් සිංහෙදා; වේල්ල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 41

කැබැල්ල : 403.
 ඉඩමේ නම වෙලපහල කුඹුර
 විස්තරය වේල්ලක් ඇති කුඹුර
 අතුකෝරුග භාන්ඩිංහෙදා; වේල්ල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ 0, රු. 0 ප 201

කැබැල්ල : 404.
 ඉඩමේ නම වෙලපහල කුඹුර
 විස්තරය වේල්ලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ කැබලි නො 82 කොටසක්—උගන්වීමට ඇට ඩී පැනිස්, වේල්ල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 254

කැබැල්ල : 405
 ඉඩමේ නම වෙලපහල කුඹුර
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 24
 අයිතිකම් කියන්නේ කැබලි 82න් කොටසක්—උගන්වීමට ඇට ඩී පැනිස්, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 24

කැබැල්ල : 406.
 ඉඩමේ නම පොල් එව්වෙවත්ත
 විස්තරය අවුරුදු 10ක් වූ ගස් 5ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නා (ට ප්ලැන 364,882) කැබලි 82 සහ 188න් කොටස්—උගන්වීමට එනෝරිස් ජයසිංහ
 ප්‍රමාණය අ 0, රු. 0. ප 12

කැබැල්ල : 407.
 ඉඩමේ නම පොල් එව්වෙවත්ත
 විස්තරය අවුරුදු 10ක් වූ රබර් ගස් 14ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නා (ට ප්ලැන 364,882) කැබලි 82 සහ 188න් කොටස්—උගන්වීමට පේ ඩී එරෝලිස්
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 46

කැබැල්ල : 408.
 ඉඩමේ නම පිටඹහල
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ කැබලි 82—උගන්වීමට ඩී ජයසිංහ, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 99

කැබැල්ල : 409.
 ඉඩමේ නම පොල්ලෙව්වෙවත්ත.
 විස්තරය ඕව්ට
 අයිතිකම් කියන්නා (ට ප්ලැන 364,882) කැබලි 188—උගන්වීමට පේ ඩී එරෝලිස්
 ප්‍රමාණය අ 0, රු. 0. ප 15

කැබැල්ල : 410
 ඉඩමේ නම පොල්ලෙව්වෙවත්ත
 විස්තරය අවුරුදු 30ක් වූ ගස් 17ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නා කැබලි 82 සහ 186න් කොටස්—උගන්වීමට ඇෆ් ආර් ජයනෙත්ති
 ප්‍රමාණය අ 0 රු. 0, ප 46

කැබැල්ල : 411.
 ඉඩමේ නම කැකුලම
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ කැබලි 82 සහ 186න් කොටස්—උගන්වීමට ඩී ජයසිංහ, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 77

කැබැල්ල : 412.
 ඉඩමේ නම පොල්ලෙව්වෙවත්ත
 විස්තරය අවුරුදු 30ක් වූ ගස් 12ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටසක්—උගන්වීමට පේ ඩී දයස් සිංහෙදා
 ප්‍රමාණය; අ 0, රු. 0, ප 3.

කැබැල්ල : 413.
 ඉඩමේ නම කැකුලම.
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ කැබලි 82න් කොටසක්—උගන්වීමට පේ ඩී එරෝලිස්, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 29

කැබැල්ල : 414.
 ඉඩමේ නම හල්ගහලියද්ද
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ කැබලි 82න් කොටසක්—උගන්වීමට පේ ඩී එරෝලිස්, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය, අ 0, රු. 0, ප 125

කැබැල්ල : 415.
 ඉඩමේ නම පොල්එව්වෙවත්ත
 විස්තරය අවුරුදු 30ක් වූ ගස් 7ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නා කැබලි 182, 183 සහ 184 කොටස්—උගන්වීමට පේ ඩී එනෝරිස්
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 22

කැබැල්ල : 416.
 ඉඩමේ නම පොල්එව්වෙවත්ත
 විස්තරය අවුරුදු 30ක් වූ ගස් 13ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නා කැබලි 182 සහ 183 කොටස්—උගන්වීමට වැල්ස් ජයසිංහ
 ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 48

කැබැල්ල : 417.
 ඉඩමේ නම හතරේන්පංගුවෙ ඕව්ට
 විස්තරය ඇලක් ඇති ඕව්ට
 අයිතිකම් කියන්නේ (ට ප්ලැන 419,920) කැබලි 178 සහ 182—උගන්වීමට පේ ඩී එරෝලිස්; ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 54

කැබැල්ල : 418.
 ඉඩමේ නම පාමගෙ කුඹුර
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ. (ට ප්ලැන 147,920) කැබලි 178 සහ 180—උගන්වීමට ඩී ඒ සෙනෝරිස්; ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය.
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 89

කැබැල්ල : 419.
 ඉඩමේ නම පාමගෙවත්ත
 විස්තරය වත්තෙහි තෝ පදුරු 6ක් තිබේ
 අයිතිකම් කියන්නා කැබලි 179 සහ 180 කොටස්—උගන්වීමට වැල්ස් ජයසිංහ
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 06

කැබැල්ල : 420.
 ඉඩමේ නම දුරකන්දෙවත්ත
 විස්තරය අවුරුදු 30ක් වූ ගස් 29ක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නේ (ට ප්ලැන 147,920) කැබලි 178, 82 සහ 179න් කොටස්—උගන්වීමට පේ ඩී එරෝලිස්.
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 66.

කැබැල්ල : 421.
 ඉඩමේ නම වත්තබොඩපන්නිය
 විස්තරය ඇලක් ඇති රබර් ඉඩම
 අයිතිකම් කියන්නේ (ට ප්ලැන 147,920) කැබලි 178 (කොටසක්) උගන්වීමට ඩී පී අතුකෝරුල, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 82.

කැබැල්ල : 422
 ඉඩමේ නම වට්ටබොඩපන්නිය
 විස්තරය ඇලක් ඇති කුඹුර
 අයිතිකම් කියන්නේ (ට ප්ලැන 147,920) කැබලි 178 සහ 82න් කොටස්—උගන්වීමට පේ ඩී එරෝලිස්, ඇල වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතුය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 94

කැබැල්ල : 423.
 ඉඩමේ නම දෙලබොඩවත්ත නොහොත් වත්ත අද්දර පාන්නිය
 විස්තරය අවුරුදු 30ක් වූ ගස් 2ක් ඇති රබර් ඉඩම.
 අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටස්—උගන්වීමට ඇෆ් ආර් ජයනෙත්ති
 ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 1.2

කැබැල්ල : 425.

ඉඩමේ නම දෙලබොඩ පාත්තිය විස්තරය බිම්ට

අයිතිකම් කියන්නා කැබලි 82 යන 249^{න්} කොටසක්—උගන්බිම්ට පේ බී එරේලිස්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 08

කැබැල්ල : 426

ඉඩමේ නම දෙලබොඩ පාත්තිය විස්තරය ඇලක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටසක්—උගන්බිම්ට පේ බී නන්දිරිස් සිංඤ්ඤා; ඇල වාරිමාගේ දෙපාර්තමේන්තුව සතුය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 33

කැබැල්ල : 427.

ඉඩමේ නම දෙලබොඩ පාත්තිය විස්තරය බිම්ට

අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටසක්—උගන්බිම්ට පේ බී නන්දිරිස් සිංඤ්ඤා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 08

කැබැල්ල : 428.

ඉඩමේ නම දෙලබොඩවත්ත

විස්තරය ඉඩමෙහි අවුරුදු 20ක්වූ රබර් ගස් 11ක්ද අවුරුදු 30ක්වූ පොල් ගසක්ද තිබේ

අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටසක්—උගන්බිම්ට නන්දිරිස් ජයසිංහ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

කැබැල්ල : 429.

ඉඩමේ නම දෙලබොඩවත්ත පාත්තිය

විස්තරය ඇලක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටසක්—උගන්බිම්ට පේ බී තේගිස් අප්පු; ඇල වාරිමාගේ දෙපාර්තමේන්තුව සතුය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 119

කැබැල්ල : 430.

ඉඩමේ නම ශ්‍රීදළු පාත්තිය විස්තරය ඇලක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා කැබලි 82න් කොටසක්—උගන්බිම්ට වාර්ලිස් ජයසිංහ, ඇල වාරිමාගේ දෙපාර්තමේන්තුව සතුය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 35

කැබැල්ල : 431.

ඉඩමේ නම වෙලපහළ කුඹුර.

විස්තරය වේල්ලක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා කැබලි 134න් කොටසක්—රජය සතුය හත්තක ඇම් බී සාර්ස් විසින් අයුතු ලෙස තුන්ති විදිනු ලැබේ වේල්ල වාරිමාගේ දෙපාර්තමේන්තුව සතුය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල : 432.

ඉඩමේ නම වෙලපහළ කුඹුර

විස්තරය වේල්ලක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා කැබලි 134න් කොටසක්—රජය සතුය, උගන්බිම්ට පේ බී ජේන් සිංඤ්ඤා විසින් අයුතු ලෙස තුන්ති විදිනු ලැබේ වේල්ල වාරිමාගේ දෙපාර්තමේන්තුව සතුය

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 104

එකතුව අ. 1, රු 2, ප. 0.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955හේ මාර්තු මස 3 වැනි දින පෙරවරු 11ට වත්තක ගම්මුලාදැනි මහතාගේ කායාර්ගයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955හේ පෙබරවාරි මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සී විජවංසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955ක්වූ ජනවාරි මස 26 වැනි දින
ගාල්ලේ කවිචේරියේදීය

ඇල්බට්ට්ට්/23

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත 7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
නො 451 දරණ අත්තීම ගම් සිතියමට නො 1 දරණ අතිරේකය ගම—මාප්පුවිට-ඉඩමෙහිම

කැබැල්ල . 280.

ඉඩමේ නම මහවත්ත

විස්තර වත්ත අවුරුදු 40ක පමණ වයසැති පෙරෙනවලක්, පසිප්ප හහ පිල්ලක්ද කානුවක කොටසක්ද උනපදුරු 1ක්ද ගොඩපොරගසක් ද ලොකට ගසක්ද අවුරුදු 3-20 වයසැති ළමවලිය ගස් 3ක්ද තිබේ

අයිතිකම් කියන්නා බී සු.විහාමි, ඒ ආර් මැණික්හාමි, ඒ ආර් සයිමන්හාමි, ඒ ආර් ජේමිස්හාමි, ඒ ආර් ජේබ්‍රිස්හාමි, ඒ ආර් අංගොහාමි, ඒ ආර් රාජමන්ත්‍රී, ඒ ආර් යසේහාමි, මාප්පුවිට-ලන්දේවෙල. විල්සන්ස්

ප්‍රමාණය අ 0, රු 0 ප 94

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955හේ මාර්තු මස 7 වැනි දින උදේ 10ට වැලිමඩ ආදයම් පාලක නිර්ධාරිතුමාගේ කායාර්ගයේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1955හේ පෙබරවාරි මස 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු තිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

බී අළුවිහාරේ,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955ක්වූ ජනවාරි මස 25 වැනි දින
බදුලු කවිචේරියේදීය

ඇල්බට්ට්ට්/20.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත 7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
පී පී ඒ 304 ගම—කැන්දලගම

කැබැල්ල . 1.

ඉඩමේ නම දෙවටගෙදරවත්ත (වෝඩි විදියේ වරිපණම් නො 1

දරණ ඉඩමෙන් කොටසක්)
විස්තර පදිකවෙදිකාව

අයිතිකම් කියන්නා කතරගම දේවලය, භාරකාරතැන පී බී. ගලගොඩ, බස්නායක නිලමේ, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 150

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955හේ මාර්තු මස 8 වැනි දින උදේ 9.30ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955හේ මාර්තු මස 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු තිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

බී අළුවිහාරේ,
උච්ච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955ක්වූ ජනවාරි මස 25 වැනි දින
බදුලු කවිචේරියේදීය

காணி, எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படிபடி, 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம் ஜூன் 11 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L N 364
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54
L 435 V X

காணியின் விபரம்

கட்தொடர் கிராமம், கொடமலை பி, கா அ யின் பகுதி, நுவரெலியா டிஸ்திரிக் இலக்கம் நயாப்பனை எனப்படும் தோட்டத்தின் ஏறக குறைய 150 ஏக்கர் விசாலமான ஒரு துண்டை காணி அதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு நயாப்பனை தோட்டத்துக்கு உரித்தான 50 ஏக்கர் காணிக் துண்டு ஒன்றின் தென்பகுதி எல்லைபடி, கலெற்றவும்,
கிழக்கு தொடர் கல் எல்லை, தொடர் கல்வெல் அகலவும்,
தெற்கு நயாப்பனை ரப்பா பகுதியும், நுகவெல் தோட்டமும்,
மேற்கு நிவாசமிட தோட்டமும், டிஸ்திரிக் எல்லைபடி

இல. L. A 2959.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படிபடி, 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் (திருத்தம்) பிரகாரமும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

காணியின் விபரம்

திருக்கோணமலை டிஸ்திரிக், தம்பலக்கம்ப பற்று, முள்ளிப்பொத்தானை கிராமத்திலிருக்கும் ஏக்கர் 72 விசாலமான ஒரு துண்டை அதன் எல்லைகள் —

வடக்கு. திரு. எஸ். கே இராமலிங்கத்தக்கும், திரு. டி. வில்வ நாத்தனக்கும் உரித்தான சொந்த வயலக் காணி,

கிழக்கும், மேற்கும் திரு. டி. எஸ் பண்டார என்பவருக்குச் சொந்தமான வயலக் காணி,

தெற்கு பிரித்தவைக்கப்பட்ட முடிக்குரிய காணி
சொந்தக்காரரின் பெயரும் விலாசமும்

திரு. எஸ். கே இராமலிங்கம், அல்லவாய் வடக்கு, அல்லவாய்,

திரு. டி. வில்வநாதா, குருக்கள், பண்டிதா, விதவான, உடுவில்

திரு. டி. எஸ் பண்டார, பண்டார பில்டிங்ஸ், என டீ ரோட், திருக்கோணமலை.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

இல ஜே 54 எல் 425

கொழும்பு,
1954 ம் ஜூன் (டிசம்பர்) மார்ச்சு 15 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின் படிபடி 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், நான இத்தால் அறிவிக்கின்றேன்.

ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ஜூன் (ஜனவரி) தைம் 11 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் எல் 3353

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் ஜே 54 எல் 353 வீர்

காணியின் விபரம்

(1) மாதனை டிஸ்திரிக் மாதனை மாதனை, தீவில்ல கிராமத்திலிருக்கும் டங்கன் தோட்டத்தில், தீவில்ல பிரிவில் சுமார் 22 ஏக்கர் விசாலமான காணிக் துண்டு இதன் எல்லைபடிவன் —

வடக்கே கிராம நிலங்கள்,

கிழக்கே நிக்ககொடுவ வத்த, மற்ற கிராம நிலங்கள்,

தெற்கே பீ பி புலங்கு டி ரோட், கிராம நிலங்கள்,

மேற்கே கானத்தியாவ, கிராம நிலங்கள்

(2) மாதனை டிஸ்திரிக், மாதனை தெற்கில், தீவில்ல கிராமத்திலிருக்கும் டங்கன் தோட்டத்தின், தீவில்ல பிரிவில் சுமார் 13 ஏக்கர் விசாலமான காணிக் துண்டு இதன் எல்லைபடிவன் —

வடக்கே கிராம நிலங்கள்,

கிழக்கே இம்புலவெல், கிராம நிலங்கள்,

தெற்கே வயல் நிலம், கிராம நிலங்கள்,

மேற்கே அம்பக்காரியாவின் வயல் நிலம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின் படிபடி 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படிபடி காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ஜூன் (ஜனவரி) 12 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L D 4696

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/II/20/53.

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், பாத்தமபர பகுதி உட்கம்பஹ கோளை, தீக்கிரி மடவளை கிராமத்தில், கழாட்டகொடுவ அல்லது பலலேகேவத்தபடி பனகேமுதன் அல்லது போகஹாதெனன் எனப்படும் காணியிலிருந்து மொத்தமாக 3ஏ, 1நா, 29 3/4. விசாலமான காணி இது நிலப்பகுதி அளக்கப்படும், பிரதமப்பட இலக்கம் A 2,167 ம் துண்டு 1, 2 என விவரிக்கப்படும்படிருக்கின்றன

இல எல் ஏ 3455

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படிபடி 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தகொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல A 2,197 கிராமம்—உளுகெட்ட

துண்டு 1

காணியின பெயர் ஒபலகல குரூப, பல்லேதெனன பிரிவு
விபரம் ரப்பா 45 வயது

உரிமை கேட்பவா பெயர் தெஓபல்கல டி. ஆன ரப்பா எஸ்டேடல்
லிமிட்டெட், ஏஜண்டல் காசன கம்பா பெட்ச அன கோ லிமிட்டெட்,
தபாலபெட்டி இல 24, கொழும்பு தரை ஜீ ௪௪ ஸா, ஒபலகல கரூப,
ரத்தோட்டை.

விசாலம் : ஏ. 20 ஸா 0, ப 25

துண்டு 2

காணியின பெயர் ஒபலகல குரூப, பல்லேதெனன பிரிவு
விபரம் ரப்பா 45 வயது, கொக்கோ 3 வயது

உரிமைகேட்பவா பெயர் த ஒபலகல டி. அன ரப்பா எஸ்டேடல்
லிமிட்டெட், ஏஜண்டல் காசன கம்பா பெட்ச அன கோ லிமிட்டெட்,
தபாலபெட்டி இல 24, கொழும்பு, தரை ஜீ ௪௪ ஸா, ஒபலகல
குரூப, ரத்தோட்டை.

விசாலம் ஏ 4, ஸா 1, ப 27

துண்டு 3

காணியின பெயர் ஒபலகல குரூப, பல்லேதெனன பிரிவு
விபரம் ரப்பா 45 வயது, கொக்கோ 3 வயது

உரிமை கேட்பவா பெயர் த ஒபலகல டி. அன ரப்பா எஸ்டேடல்
லிமிட்டெட், ஏஜண்டல் காசன கம்பா பெட்ச அன கோ லிமிட்டெட்,
தபாலபெட்டி இல 24, கொழும்பு, தரை ஜீ ௪௪ ஸா, ஒபலகல
குரூப, ரத்தோட்டை.

விசாலம் ஏ 0, ஸா 2, ப 04

துண்டு 4

காணியின பெயர் ஒபலகல குரூப, பல்லேதெனன பிரிவு.
விபரம் ரப்பா 45 வயது, கொக்கோ 3 வயது

உரிமை கேட்பவா பெயர் த ஒபலகல டி. அன ரப்பா எஸ்டேடல்
லிமிட்டெட், ஏஜண்டல் காசன கம்பா பெட்ச அன கோ லிமிட்டெட்,
தபாலபெட்டி இல 24, கொழும்பு, தரை ஜீ ௪௪ ஸா ஒபலகல
குரூப, ரத்தோட்டை.

விசாலம் ஏ 0, ஸா 2, ப 28

மொத்தம் ஏ 25, ஸா 3, ப 02

மேற்கூறிய காணிகளுக்கு உரிமையளிப்பதற்கு சகலரும் தாமத அல்லாத
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக
இக்காணிகளுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பு முத்தவிய பத்திரங்களுடன் 1955 ம் ஆண்டு
(மாச) பங்குனி மாதம் 14 ந தேதி காலை 10 30 மணிகளுக்கு மாத்திரமாக
கச்சேரியில் என்னுடைய வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா
களுக்குள்ள உடனடித்தள்ள தளமையையும் குறித்த காணியை எடுத்ததற்கு
கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும்,
நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும்
1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 7 ந தேதிக்கு முன்னா
எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தரவு
கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ எஸ் பெரேரா,
இலத்திரிக உதவி அரசாட்சி ஏசுண்டு

மாத்திரை கச்சேரி,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 26 ந உ.

இல LP 6438/A/70

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும்
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்தகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தரவு
அறிவிக்கின்றேன்

எடுத்தகொள்ளவிருக்கும் காணியின விபரம் — துண்டொல குறுகுகே
அண்கட்டு கட்டுமடியாக —

சபலிமன நொ. 1, கண்டி கிராமம் இல 576. கிராமம்—உளுகெட்ட

துண்டு 390.

காணியின பெயர் ஒலபொடவத்த.
விபரம் 25 வருஷங்கொண்ட 7 றப்பா மரங்கள்.
உரித்தாளியின பெயர் ஏசு ஏசு ஒண்டிரிஸ், உளுகெட்ட
விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 8.

துண்டு 391

காணியின பெயர் பெரிய
விபரம் வாயகால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின பெயர் எப் ஆர் ஜயனத்தி, உளுகெட்ட
விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 4

துண்டு 392

காணியின பெயர் ஒலபொட அவடமுல்லை
விபரம் 30 வருஷங்கொண்ட 5 றப்பா மரங்கள்
உரித்தாளியின பெயர் நண்டிரிஸ் ஜயசிக்கா, உளுகெட்ட
விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 4

துண்டு 393.

காணியின பெயர் பெரிய
விபரம் வாயகால கொண்ட நெல்வயல்.
உரித்தாளியின பெயர் எம் மஹாசசி, உளுகெட்ட
விசாலம் ஏ 0, ஸா 0, ப 03 3.

துண்டு 394

காணியின பெயர் பெரிய
விபரம் வாயகால கொண்ட நெல்வயல்.
உரித்தாளியின பெயர் டி. பீ. அதுகோரூஸ், உளுகெட்ட.
விசாலம் ஏ. 0, ஸா 0, ப 02 6

துண்டு 395

காணியின பெயர் ஒலபொடவத்த
விபரம் 25 வருஷங்கொண்ட 8 றப்பா மரங்கள்
உரித்தாளியின பெயர் டி. எஸ் ஜயசிக்கா, உளுகெட்ட.
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 3

துண்டு 396

காணியின பெயர் ஒலபொடவத்த.
விபரம் நெல்வயல்
உரித்தாளியின பெயர் டி. எஸ். ஜயசிக்கா, உளுகெட்ட.
விசாலம் ஏ 0, ஸா 0, ப 00 9

துண்டு 397

காணியின பெயர் ஒலபொடவத்த
விபரம் நெல்வயல்.
உரித்தாளியின பெயர் டி. எஸ் ஜயசிக்கா, உளுகெட்ட
விசாலம் ஏ 0, ஸா 0, ப 00 9

துண்டு 398

காணியின பெயர் ஒலபொடவத்த.
விபரம் 25 வருஷங்கொண்ட 25 றப்பா மரங்கள், 3-15 வருஷங்கொண்ட 12 பாகுமரம், 20 வருஷங்கொண்ட 1 பலா மரம், 20 வருஷங்கொண்ட 1 கத தெலமரம், 1 வாயகால கொண்ட ஒரு காணி உரித்தாளியின பெயர் டி. எஸ் ஜயசிக்கா, உளுகெட்ட.
விசாலம் ஏ 0, ஸா 0, ப 12 4.

துண்டு 399

காணியின பெயர் பெரிய
விபரம் நெல்வயல் அதில் ஒரு வாயகால
உரித்தாளியின பெயர் ஜே டி. மாடின சிஞ்சோ, உளுகெட்ட
விசாலம் ஏ 0, ஸா 0, ப 10 1.

துண்டு : 400.

காணியின பெயர் மஹலியட்ட
விபரம் நெல்வயல் அதில் மண திடீருள்ள
உரித்தாளியின பெயர் பீ. கே. சயிமன, பிடிக்கல்
விசாலம் ஏ 0, ஸா 0, ப. 20 9

துண்டு 401

காணியின பெயர் வெலபஹலகுமபுற
விபரம் நெல்வயல் அதில் மண திடீருள்ள
உரித்தாளியின பெயர் எம். டி. சாரிஸ், மட்டக்க
விசாலம் ஏ 0, ஸா 0, ப 07 3

துண்டு 402

காணியின பெயர் வெலபஹலகுமபுற
விபரம் நெல்வயல் அதில் மண திடீருள்ள
உரித்தாளியின பெயர் ஜே டி. சயிமன சிஞ்சோ, உளுகெட்ட.
விசாலம், ஏ 0, ஸா 0, ப 04 1

துண்டு 403

காணியின பெயர் வெலபஹலகுமபுற.
விபரம் நெல்வயல் அதில் மண திடீருள்ள
உரித்தாளியின பெயர் அதுகோரூஸ் ஜெண்டல் சிஞ்சோ, உளுகெட்ட.
விசாலம் ஏ 0, ஸா 0, ப 20 1

துண்டு 404

காணியின் பெயர் வெல்பஹலகும்புற
விபரம் மண்டிட்டு கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் எம் டி. பானிஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 25 4

துண்டு 405

காணியின் பெயர் வெல்பஹலகும்புற.
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் எம் டி. பானிஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 4

துண்டு 406

காணியின் பெயர், பொல்லவேவத்த
விபரம், 10 வருஷங்கொண்ட 5 நப்பா மரங்கள்
உரித்தாளியின் பெயர், என்னோரிஸ் ஜயசிங்க, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 2

துண்டு 407

காணியின் பெயர். பொல்லவேவத்த.
விபரம் 10 வருஷங்கொண்ட 14 நப்பா மரங்கள்.
உரித்தாளியின் பெயர். ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 6

துண்டு 408.

காணியின் பெயர் பிடஓதல்
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்.
உரித்தாளியின் பெயர் சி ஜயசிங்க, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 09 9

துண்டு 409

காணியின் பெயர் பொல்லவேவத்த.
விபரம்: ஓவிட.
உரித்தாளியின் பெயர் ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 5

துண்டு 410

காணியின் பெயர் பொல்லவேவத்த
விபரம் 30 வருஷங்கொண்ட 17 நப்பா மரங்கள்.
உரித்தாளியின் பெயர் எப் ஆர் ஜயனத்தி, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 6

துண்டு 411

காணியின் பெயர் கெருளாம.
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் சி ஜயசிங்க, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 07 7

துண்டு 412

காணியின் பெயர் பொல்லவேவத்த
விபரம் 30 வருஷங்கொண்ட 12 நப்பா மரங்கள்.
உரித்தாளியின் பெயர் ஜே டி. தியஸ் சிஞ்சோ, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 0

துண்டு 413

காணியின் பெயர் கெருளாம
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஜே டி. மாடிஸ் சிஞ்சோ, உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 9

துண்டு 414

காணியின் பெயர் ஹலகஹலியட்ட
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்.
உரித்தாளியின் பெயர் ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 12 5

துண்டு 415

காணியின் பெயர் பொல்லவேவத்த
விபரம் 30 வருஷங்கொண்ட 7 நப்பா மரங்கள்
உரித்தாளியின் பெயர் ஜே டி. என்டோரிஸ், உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 2

துண்டு 416

காணியின் பெயர் பொல்லவேவத்த.
விபரம் 30 வருஷங்கொண்ட 13 நப்பா மரங்கள்
விசாலம் சாலஸ் ஜயசிங்கா, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 8.

துண்டு 417

காணியின் பெயர் ஹதறனபங்கு ஓவிட.
விபரம். வாய்க்கால கொண்ட ஓவிட
உரித்தாளியின் பெயர் ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 05 4

துண்டு 418.

காணியின் பெயர் பமகேகும்புற.
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் பீ ஏ செனேரிஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 08 9.

துண்டு 219

காணியின் பெயர் பமகேகும்புற
விபரம் 6 தேயிலை பந்தறை கொண்ட தோட்டம்
உரித்தாளியின் பெயர் சால்ஸ் ஜயசூரிய, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 6

துண்டு 420

காணியின் பெயர் நறகண்டேவத்த
விபரம் 30 வருஷங்கொண்ட 29 நப்பா மரங்கள்
உரித்தாளியின் பெயர் ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 6.

துண்டு 421

காணியின் பெயர் வத்தபொட பாததிய
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் டி. பீ அதுகோரூஸ், உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 08 2.

துண்டு 422

காணியின் பெயர் வத்தபொட பாததிய
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 09 4

துண்டு 423

காணியின் பெயர் டொல்பொடவத்த அல்லது வத்தத்த நப்பா பாததிய
விபரம் 30 வருஷங்கொண்ட 2 நப்பா மரங்கள்
உரித்தாளியின் பெயர் எப் ஆர் ஜயனத்தி, உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 2

துண்டு 425

காணியின் பெயர் டொல்பொடபாததிய.
விபரம் ஓவிட
உரித்தாளியின் பெயர் ஜே டி. எரோலிஸ், உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 8.

துண்டு 426

காணியின் பெயர் டொல்பொடபாததிய
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஜே டி. நனடோரிஸ் சிஞ்சோ, உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 3

துண்டு 427

காணியின் பெயர் டொல்பொடபாததிய
விபரம் ஓவிட
உரித்தாளியின் பெயர் ஜே டி. நனடோரிஸ் சிஞ்சோ, உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 8

துண்டு 428

காணியின் பெயர் டொல்பொடவத்த
விபரம் 20 வருஷங்கொண்ட 11 நப்பா மரங்கள், 30 வருஷங்கொண்ட 1 தென்னமரம் கொண்ட ஒரு தோட்டம்
உரித்தாளியின் பெயர் நனடோரிஸ் ஜயசிங்கா, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 3.

துண்டு 429

காணியின் பெயர் டொல்பொடவத்த பாததிய
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஜே டி. தேயில் அப்ப, உஹ்னேவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 9

துண்டு 430

காணியின் பெயர் விண்டலங்கபாததிய
விபரம் வாய்க்கால கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் சாலஸ் ஜயசிங்கா, உஹ்னேவிட.
விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 5.

துணடு 431

காணியின் பெயர் வெலபஹலகும்புற
விபரம் மண்திடடு கொண்ட நெலவயல்
உரித்தாளியின் பெயர் மறைக்கப்பட்டவா எம் டி சாரில் அபு,
உறுநோவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 0

துணடு 432

காணியின் பெயர் வெலபஹலகும்புற
விபரம் மண்திடடு கொண்ட நெலவயல்
உரித்தாளியின் பெயர் மறைக்கப்பட்டவா ஜே டி ஜோன சிஞ்சொ,
உறுநோவிட
விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 4
மொத்தம் ஏ 1, ரூ 2 ப 00 5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 3 ந தேதி காலை 11 00 மணிக் கு மத்தக்க கிராமத்தலைவா கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைக்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (பெரவரி) மாசி மாதம் 23 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி விஸ்வாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

காலிக் கச்சேரி,
1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 26 ந உ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

சபளிமெண்ட இலக்கம் 1 இல இருந்து புதிய கிராமப்பட இலக்கம் 451—
மதவிற இடமேகம்

துணடு 280

காணியின் பெயர் மகாவத்த

விபரம் : நிலத்திற்குள்ளே தண்ணீரைச் சத்தம் செய்யும் வடிக் குழியும், குழாயும் கொண்ட ஓர் குளம், வாயக்காலில் ஓர் பகுதி, 1 மூங்கிலத்தை, 1 கொய்யா மரம், 1 லெக்கெட் மரம், 3-20 வருட் முடைய 3 கிரவிலியா மரங்கள் கொண்ட 40 வருட்முடைய ஓர் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் பி சி புகுசிஹாமி, ஏ ஆர் மெனிக் ஹாமி, ஏ ஆர் சயிமனஹாமி, ஏ ஆர் யேமிஸஹாமி, ஏ ஆர் பெடறிக் ஹாமி, ஏ ஆர் அங்கோஹாமி, ஏ ஆர் ராசமனறி, ஏ ஆர் யசொ ஹாமி, எல்லோரும் மதவிற இடமேகம், விசாலம் வசிப்பவாக்கள்
விசாலம் ஏ 0, ரூ 0, ப 09 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 7 ந தேதி காலை 10 மணிக் கு வெளி மடை டி ஆர் ஓ ஆயிலில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைக்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (பெரவரி) மாசி மாதம் 26 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இக்காணிக் கு உருத்துக்கூறுவோர் ஒப்பனை, உறுதி முதலிய அத தாட்சிப் பத்திரங்கள் விசாரணையின்போது எனமுன் சமர்ப்பிக்கப்பட வேணடும

டி அலிவிஹார,
உதவி மாகாண அரசாட்சி ஏசனடு

பதுளைக் கச்சேரி,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 25 ந உ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பி பி ஏ பட இலக்கம் 304 கொண்டகமர்

துணடு 1

காணியின் பெயர் டெவத்தக்கெற்றைவத்தே, அசெலமெண்ட இலக் கம் 1 இலக்க பகுதி, வாட வீதி

விபரம் அடிப்பாறை.

உரிமை கேட்பவரின் பெயர் கதிகாமத் தேவாலய டிறவறி, ரி பி. கல்கொடை, பஸ்நாயக் நிலமை, பதுளை

விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 50

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 8 ந தேதி காலை 9 30 மணிக் கு பதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைக்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இக்காணிக் கு உரித்துக்கூறுவோர் ஒப்பனை, உறுதி முதலிய அத தாட்சிப் பத்திரங்கள் விசாரணையின்போது எனமுன் சமர்ப்பிக்கப்பட வேணடும

டி அலிவிஹார,
உதவி மாகாண அரசாட்சி ஏசனடு

பதுளைக் கச்சேரி,

1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 25 ந உ